

ACC Limited

CIN:L26940MH1936PLC002515

Registered Office: Cement House, 121, Maharshi Karve Road, Mumbai - 400 020

Tel. No.: 022-33024321; Fax No.: 022-66317458; Website: www.acclimited.com; e-mail: ACC-InvestorSupport@acclimited.com

Extract of Consolidated Unaudited Results for the Quarter Ended 31-03-2019

(₹ in Crore)

Particulars	3 months ended 31-03-2019	Preceding 3 months ended 31-12-2018	Corresponding 3 months ended 31-03-2018	Previous year ended 31-12-2018
	Unaudited	Audited	Unaudited	Audited
Total Revenue from Operations	3,919.11	3,895.60	3,624.59	14,801.62
Net Profit for the period before tax	523.09	343.24	375.74	1,510.11
Net Profit for the period after tax	346.02	732.35	250.39	1,520.62
Total Comprehensive Income for the period	349.24	724.73	253.23	1,515.78
Paid-up Equity Share Capital				187.99
Other Equity (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year				10,343.91
Earnings per share of ₹10 each (not annualised):				
(a) Basic	₹ 18.42	₹ 39.00	₹ 13.33	₹ 80.97
(b) Diluted	₹ 18.38	₹ 38.90	₹ 13.30	₹ 80.77

Key numbers of Unaudited Standalone Results of the Company are as under :-

(₹ in Crore)

Particulars	3 months ended 31-03-2019	Preceding 3 months ended 31-12-2018	Corresponding 3 months ended 31-03-2018	Previous year ended 31-12-2018
	Unaudited	Audited	Unaudited	Audited
Total Revenue from Operations	3,919.09	3,895.35	3,624.59	14,801.35
Profit before tax	515.86	339.35	371.19	1,494.29
Profit after tax	338.42	730.47	245.10	1,506.63
Total Comprehensive Income	341.65	722.77	247.95	1,501.78

Note:

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of the stock exchanges www.bseindia.com and www.nseindia.com and also on the Company's website www.acclimited.com.

For and on behalf of the Board of Directors

(Neeraj Akhouri)
MANAGING DIRECTOR & CEO
DIN: 07419090



Place: Mumbai
Date: April 23, 2019



Jumbo Bag Ltd.

Regd. Office: "S.K. ENCLAVE" New No.4, (Old No.47), Nowroji Road, Chetpet, Chennai - 600 031.

Tel:044-26452325

CIN : L36991TN1990PLC019944

Email: csjbl@blissgroup.com, Website:www.jumbobaglimited.com

STATEMENT OF AUDITED (STANDALONE) FINANCIAL RESULTS FOR THE QUARTER AND TWELVE MONTHS ENDED 31.03.2019

(Rs.in Lakhs except EPS)

Sl. No.	Particulars	3 Months ended 31.03.2019	12 months ended 31.03.2019	Corresponding 3 months ended 31.03.2018
		Audited	Audited	Audited
1	Total Income from Operations	2,796.33	11,781.16	2,709.54
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	93.61	250.60	67.10
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items)	(57.57)	99.42	67.10
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)	(57.12)	102.95	54.69
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	(69.38)	90.69	23.23
6	Equity Share Capital (Face Value of Rs.10 each fully paid up)	837.37	837.37	837.37
7	Reserves (Excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of Previous year)	716.23	716.23	601.14
8	Earnings per share (before Extraordinary Items) (Face Value of Rs.10/- each)	(0.68)	1.23	0.65
	a) Basic	(0.68)	1.23	0.65
	b) Diluted	(0.68)	1.23	0.65

Note: 1.The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly /Annual Financial Results are available on the Stock Exchange Websites. URL- <http://www.bseindia.com/corporates/ann.aspx?scrip=516078> and Company's website <http://www.jumbobaglimited.com>
2.The Company has written off a sum Rs.351 Lakhs on the Inscription claim for stock owing to the legal process taking longer time. A Sum of Rs.200 lakhs provided as provision in FY 2014-15 has also been written back in this year. Any difference between the claim and actual settlement will be treated as income or expenses when the claim is resolved.

for and on behalf of the Board
G.S. ANILKUMAR
Managing Director

Place: Chennai
Date : 22.04.2019



SARFAESI Section, IAPM Department, Zonal Office South Bangalore.
4th Floor-Prestige Terraces, 5/1-Union Street, Off Infantry Road,
Bangalore - 560 001. Phone : 080 - 46778000. E-mail : iapmd.blr@jkbmail.com

Ref. No: JKB/ZOS/IAPMD/2019 / 248

Dated: 22.04.2019

E-AUCTION/SALE NOTICE

PUBLIC NOTICE FOR SALE OF PROPERTIES MORTGAGED TO THE BANK UNDER SECURITIZATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST (SARFAESI) ACT 2002

Whereas, the Authorized Officer of The Jammu & Kashmir Bank Ltd in exercise of powers conferred under SARFAESI Act, 2002 and Security Interest (Enforcement) Rules, 2002, issued a Demand Notice dated 22.10.2013 calling upon M/s Raj Granites, having its office at 18/23, 2nd Floor, III Cross Road, New Corporation Shopping Complex, Raja Annamalai Puram, Chennai-600028, for payment of its dues aggregating to Rs. 8,19,93,830.66 (Rupees eight crore nineteen lacs ninety three thousand eight hundred thirty and paise sixty six only) as on 30.09.2013 together with future interest and other cost and charges within a period of 60 days. Whereas, the Authorized Officer has taken possession of the mortgaged property mentioned hereinafter under section 13 (4) of SARFAESI Act 2002 on 28.12.2013. Consequent upon failure by borrower to repay the Bank's dues, the Authorized Officer in exercise of the powers conferred under Section 13(4) of the Act read with rule 8 to 9 of the Security Interest (Enforcement) Rules, 2002 notify the sale of the Secured Asset detailed herein for realization of the dues on "as is where is and/or as is what is and whatsoever there is, basis" and "no complaint basis" condition. Whereas, the named Authorized Officer in exercise of the powers conferred under Section 13(4) of the Act read with rule 8 to 9 of the Security Interest (Enforcement) Rules, 2002 again notifies the sale of the Secured Asset detailed herein for realization of the dues on "as is where is and/or as is what is and whatsoever there is, basis" and "no complaint basis" condition.

Name of the Borrower(s)/Mortgagor(s)/Guarantor(s)	1. M/s Raj Granites, At:18/23, 2 nd Floor, III Cross Road, New Corporation Shopping Complex, Raja Annamalai Puram, Chennai-600028. Represented by its partners: i). Mr. S Gandhi and ii). Mrs. B G Louisa (Borrower). 2. Mrs. B G. Louisa W/o Mr. S Gandhi R/o No. 7, Orchid Villa, East Circular Road, Raja Annamalai Puram, Chennai-600028. (Mortgagor)
Amount in Demand Notice (excluding interest and other expenses from 01.10.2013)	Rs. 8,19,93,830.66 (Rupees eight crore nineteen lacs ninety three thousand eight hundred thirty and paise sixty six only)
Amount Due on 31.03.2019 (Excluding interest from 01.04.2019 and other expenses from 01.10.2013)	Rs. 10,69,40,259.56. (Rupees ten crore sixty nine lacs forty thousand two hundred fifty nine and paise fifty six only)
Description of the mortgaged assets/ (Put on sale)	Commercial Office in Semi Basement Floor measuring 885 Sq Ft, situated at "BAAB Gandhi Apartments", Flat No. 49/4, Survey No. 9, Door No. 49 (Old Door No. 46), Kottur Village, Triplicane Taluk, 2nd Main Road, Gandhi Nagar, Adyar, Chennai-600020, standing in the name of Mrs. B G Louisa W/o Mr. S Gandhi.
Reserve Price	Rs 55.00 Lac (Rupees fifty five lacs Only)
Earnest Money Deposit (EMD)	Rs 5.50 Lac (Rupees five Lac Fifty Thousand Only)
Net Income Amount	Rs 0.50 Lac (Rupees Fifty Thousand Only)
Name of the Branch	THE JAMMU AND KASHMIR BANK LIMITED, Business Unit, T Nagar at Rainbow Arcade, No. 60, Pody Bazar, T Nagar, Chennai-600017.
Authorized Officer/Designation	Mr. Sheikh Mohammad Muzaffar / Executive Manager
Last Date & Time of submission of Bid, Earnest Money Deposit (EMD) and Documents	09.05.2019 at 4.00 PM
Date and Time of e-Auction	10.05.2019 from 2.30 PM to 3.30 PM
Earnest Money Deposit (EMD) & Other Remittance details/by RTGS to Account Number	THE JAMMU AND KASHMIR BANK LIMITED Business Unit: T Nagar, Chennai. IFSC CODE: JAKA0TCHNAI ACCOUNT NO.: 0460010100000368 in the name of E-Auction Account For M/s Raj Granites Property.

TERMS AND CONDITIONS: 1) The E-Auction is being held on "AS IS WHERE IS" and "AS IS WHAT IS BASIS" and "WHATSOEVER THERE IS BASIS AND NO COMPLAINT BASIS". To the best of knowledge and information of the Authorized officer, there are no encumbrances on the properties, except specifically disclosed herein. However, the intending bidders should make their own independent enquiries regarding the encumbrances, title of property/ies put on auction and claims/rights/dues affecting the property, prior to submitting their bid. The Authorized Officer/Secured Creditor shall not be responsible in any way for any third party claims/rights/dues. The bidders shall satisfy themselves as to the description, condition or accuracy of the details regarding the properties given hereinabove. 2) It shall be the responsibility of the bidders to inspect and satisfy themselves about the asset and specification before submitting the bid. The physical inspection of property/ies put on auction will be permitted to interested bidders on Bank's working days between 2:00 PM to 4:00 PM upto 09.05.2019 with prior permission of the Authorized officer. Inspection of the documents relating to the properties will be permitted to the interested bidders or their authorized representatives at T Nagar Branch, Chennai, between 2:00 PM to 4:00 PM upto 09.05.2019. The bid price shall be absolute in terms and should not be linked to any reference. Conditional bids shall be rejected. 3) The interested bidders shall submit their offer along with EMD through website <https://sarfaesi.auctiontiger.net/> (the user ID and password can be obtained free of cost by registering name with "https://sarfaesi.auctiontiger.net/" through their login ID and Password. The EMD 10% of RESERVE PRICE shall be payable through NEFT/RTGS (EMD remittance details given above) on or before 09.05.2019 at 4.00 PM. Please note that Cheques/Demand Drafts shall not be accepted as EMD amount. 4) After Registration by the bidders in the web-site, the intending purchaser/bidder is required to get the copies of following documents uploaded in the web-portal before last date of submission of the bid(s) viz. i) Copy of the NEFT/RTGS challan. ii) Copy of PAN card/Aadhar Card iii) Proof of identification (KYC) viz. copy of Voter ID Card/Driving License/ Passport etc. iv) Copy of proof of address. v) Duly Filled up & Signed Copy of Annexure II & III attached to the Tender form, without which the bid is liable to be rejected. 5) The interested bidders who require assistance in creating login ID and password, uploading data, submitting bid, training on e-bidding process etc., may avail online training on E-Auction from M/S E-Procurement Technologies Ltd. (Auctiontiger), Ahmadabad. Contact Persons: Mr. Madhusudan Mob. No: 9686999578, Mr. Jinesh Jarwal Mob. No. 079-41072405 and Mr. Rikin Brahmachari Mob No: 9978591888. E-mail id: Karnataka@auctiontiger.net, rikin@auctiontiger.net, LL No: +91 079-41072405/077408/409/410/411/412/413. Fax No. 079-40016876/816; E-mail: support@auctiontiger.net and for any property related query may contact Branch Head Mr. Rachpal Chand (Cell# +91-9419526946 / 9789076538) Landline/Fax: 044-24313851, Email: tchnai@kmbmail.com. 6) Only buyers holding valid User ID/Password and confirmed payment of EMD through NEFT/RTGS shall be eligible for participating in the online auction process. 7) The interested bidders who may have submitted their EMD not below the 10% of reserve price through online mode before 4.00 P.M. on 09.05.2019 shall be eligible for participating in the e-auction. The e-auction of above properties would be conducted exactly on the scheduled date & time as mentioned above by way of inter-se bidding amongst the bidders. The bidders shall improve their offer in multiple of amount mentioned under the column "Bid Increment Amount" against the Property. In case bid is placed in the last 5 minutes of the closing time of the e-auction, the closing time will automatically get extended for 5 minutes (subject to unlimited extensions of 5 minutes each). The bidder who submits the highest bid (not below the reserve price) on closure of online auction shall be declared as successful bidder and a communication to that effect will be issued through electronic mode which shall be subject to approval by the Authorized Officer and Secured Creditor. 8) The Earnest Money Deposit (EMD) of the successful bidder shall be retained towards part sale consideration and the EMD of unsuccessful bidders shall be refunded. The Earnest Money Deposit shall not bear any interest. The successful bidder shall have to deposit 25% of the sale price, including the EMD already paid, within 48 hours of the acceptance of bid price by the Authorized Officer and the balance 75% of the sale price on or before 15th day of the sale confirmation or within such extended period as agreed upon in writing by and solely at the discretion of the Authorized Officer. In case of default in payment by the successful bidder, the amount already deposited by the Bidder shall be liable to be forfeited and the property shall be put to re-auction and the defaulting bidder shall have no claim/right in respect of property/amount. 9) The prospective qualified bidders may avail online training on e-auction from M/S E-Procurement Technologies Ltd. prior to the date of e-auction. Neither the Authorized Officer/Bank nor M/s. e-procurement technologies Ltd shall be liable for any network problem and the interested bidders to ensure that they are technically well equipped for participating in the e-auction event. 10) The purchaser shall bear the applicable stamp duties/additional stamp duty/transfer charges, fees etc. and also all the statutory/non statutory dues, taxes, rates, assessments, charges, fees etc. owing to anybody. The successful bidder shall have to bear any tax on account of the sale over and above the bid amount. 11) The Authorized Officer is not bound to accept the highest offer and the Authorized Officer has the absolute right to accept or reject any or all offer(s) or adjourn/postpone/cancel the e-auction without assigning any reason thereof. 12) The bidders are advised to go through the detailed terms and conditions of e-auction available on the website of M/S E-Procurement Technologies Ltd. <https://sarfaesi.auctiontiger.net/> before submitting their bids and taking part in e-auction. 13) Participation in the bid shall be deemed to be acceptance of the terms and conditions specified in the e-auction by the bidders/intending purchaser.

STATUTORY 15 DAYS SALE NOTICE UNDER RULE 8 (6) READ WITH RULE 9 OF THE SARFAESI ACT, 2002

The borrower(s)/guarantor(s)/mortgagor(s) are hereby notified to pay the sum as mentioned above along with upto date interest and ancillary expenses before the date of e-auction and get the property redeemed, failing which the property will be auctioned/sold and balance dues if any will be recovered with interest and costs.

Date: 22.04.2019

Sd/- (Sheikh Mohammad Muzaffar) Authorized Officer,

Place: Chennai

Jammu and Kashmir Bank

SUVEN LIFE SCIENCES LIMITED

CIN: L24110TG1989PLC009713

Registered Office: 8-2-334, SDE Serene Chambers, 6th Floor, Road No. 5, Avenue 7, Banjara Hills, Hyderabad - 500 034, India
Tel: 91 40 2354 1142/3311 Fax: 91 40 2354 1152 Email: investorservices@suvlen.com, www.suvlen.com

NOTICE OF ISSUE OF DUPLICATE SHARE CERTIFICATE(S)

NOTICE is hereby given that the following Share Certificate(s) of the Company are reported as Lost/ Misplaced / Stolen and the registered holder(s) thereof / claimant(s) thereto have applied to the Company for the issue of duplicate share certificate(s).

Folio No.	Name of the Holder	No. of Shares	Certificate No.(s)	Distinctive Nos.	
				From	To
SPL001723	PUSHABEN FULCHAND SHAH MITESH DHIRAJLAL SHAH	1000	22775	107174551	107175550

The public are hereby warned against dealing in any manner with the above said share certificates. Any person(s) who has / have any claim in respect of the aforesaid shares should lodge such claim(s) with the Company at the above address, within 15 days from the date of Publication of this notice after which no claim will be entertained and Company will proceed to issue duplicate share certificates.

For Suven Life Sciences Limited
Sd/-
K. Hanumantha Rao
Company Secretary

Place : Hyderabad
Date : 23-04-2019

Canbank financial services ltd.

Regd. Office: No.14, M. G. Road
Naveen Complex, Bangalore 560 001
CIN UB5110KA1987OLC0381

SALE OF SHARES/DEBENTURES

Canbank Financial Services Ltd. Invites bids from Share dealers/interested parties for purchase of shares/debenture in various companies held by Canbank Financial services ltd in physical form. The details are as below: The prospective bidders may please note that only consolidated offers for shares/debentures i.e. for all the companies as whole will be accepted and no offer for individual company will be entertained. All parties who are interested to purchase the said shares /debentures may submit their offer in a closed envelope to the undermentioned officials at the above address by close of business hours on 29.04.2019. The shares/debentures certificates are available for sale on AS IS WHERE IS BASIS. Canbank Financial Services Ltd. Reserves the right to accept/reject any of all the applications at any point of time without assigning any reason whatsoever and would not thereby incur any liability/financial obligation.

Krishna kumar singh
Senior vice president
Ph. 9380914472
Ph. 8762023542
Date:

E Mail ID: canfina @ yahoo.com Telephone no. 080-25583844,25588116

S Narayana setty
Executive director

Sl. No.	Company	Quantity
01	Fusion Polymers	150
02	Indian maize and chemicals ltd	215000
03	Swede india teltronics ltd	269400
04	Paam Pharmaceuticals (Delhi) ltd	250
05	RIL Investments	50
06	Kanakadara steels	200000
07	Mideast industries	5250
08	IDC Electronics	359020
09	Indag products	100
10	Crecent Fin stock ltd	8
11	Bagalkot cement & industries ltd	10
12	Bagalkot udogy ltd	1300
13	Hamco mining & investments ltd.	10

DEBENTURES (SUBJECT TO LITIGATIONS)

1.	NGEF	3000
----	------	------

STAMPEDE CAPITAL LIMITED

CIN: L67120TG1995PLC020170
Regd Office: A-2 Elite, 1st Floor, Plot No.197
GuttalaBegumpet Village, Madhapur,
Hyderabad - 500081, Telangana, INDIA

NOTICE

Pursuant to Regulation 29(1)(a) and Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, notice is hereby given that a Meeting of Board of Directors of the Company is Scheduled to be held on Tuesday, April 30th, 2019, to, inter-alia, consider and approve Standalone and Consolidated Audited Financial Results for the quarter and year ended 31st March, 2019.

For Stampede Capital Limited

Place: Hyderabad
Date: 23-04-2019

"IMPORTANT"

Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever. Registered letters are not accepted in response to "box number advertisement."

UNIVERSITY OF ALLAHABAD

E-Tender Notice

Tender Notice no. 06/UE/ALLD/2018-19 Date : 24.04.2019
University of Allahabad invites E-tenders from eligible CPWD registered Contractors in appropriate category for Construction work of part second floor, B.A.L.L.B. building at Law Faculty, UoA, Allahabad.

Detailed Notice inviting E-Tender shall be available on websites www.eprocure.gov.in and www.allindia.ac.in. In case of any amendment/corrigendum to this Tender Notice as well as to the Tender Document shall be issued by UoA on all aforementioned websites and no press notice thereof shall be issued in any other form.

REGISTRAR

DEVKISHIN ENGINEERING COMPANY

We Devkishin Engineering Company are the Manufacturer Hydraulic & pneumatic seals in Chennai (Ekkattuthangal). Looking for the following candidates for our Chennai unit.

- 1. Marketing Manager** (Candidate should have mechanical background with knowledge of hydraulic seals 3 to 5 of related experience will be preferred)
- 2. Office Administrator**
- 3. Tele-caller sales Executive**

Interested candidate can apply to devkishinengineering@gmail.com or contact number :7358080905

M/s Sustainable Urbanism International

Reg.office- No. 63-64, East Park Road Malleshwaram Bangalore - 560003.

CIN: U85300KA2011NPL059281

Form No. INC-19

Notice

[Pursuant to rule 22 the Companies (Incorporation) Rules, 2014]

- Notice is hereby given that in pursuance of sub-section (4) of section 8 of the Companies Act, 2013, an application has been made to the Regional Director at Hyderabad for conversion of this section 8 Company to a Private Limited Company.
- The Main object of the Company upon conversion will be providing advisory consultancy serving the national interests more described in the draft MOA which will be submitted to the Regional Director for its approval.
- A copy of the draft memorandum and articles of the proposed Company will be available for inspection at the registered office of the Company.
- Notice is hereby given that any person, firm, Company, Corporation or body corporate, objecting to this application may communicate such objection to the Regional Director Hyderabad-500068, Telangana, within 30 days from the date of publication of this notice, by a letter addressed to the Regional Director, at 3rd Floor, Corporate Bhawan, Bandlaguda, Tatianaram Village, Hayat Nagar Mandal, Ranga Reddy District, Hyderabad-500068, Telangana, a copy of which shall be forwarded to the Company at its registered office.

Vishalu H V
Director

Dated this 24th day of April, 2019

**Sometimes I'm blunt.
But never pointless.**
The Indian Express.
For the Indian Intelligent.

#IndianIntelligent

The Indian EXPRESS
— JOURNALISM OF COURAGE —

